

## பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதாரமானது இலங்கையின் இன்றைய இளைஞர்கள் எதிர்கொள்ளும் ஒரு பாரிய சவாலாக உள்ளது.

அநேகமான இளையோர்களுக்கு இனப்பெருக்க சுகாதாரம் மற்றும் குடும்பக்கட்டுப்பாட்டு வழிமுறைகள் பற்றிய சரியான தகவல்கள் கிடைக்கப்பெறாமையினால் தேவையற்ற கருவுறல், STIs, மற்றும் HIV/AIDS போன்ற அபாயங்களுக்கு உட்படுகின்றனர். முழுமையான இனப்பெருக்க சுகாதாரக் கல்வி (CRHE) மற்றும் சேவைகளைப் பெறுதலானது மனித உரிமையாக அங்கீகரிக்கப்படுதவன் ஊடாக, இளையோர்கள் தமது சுகாதாரம், உடல்நலம் மற்றும் கௌரவத்தை காத்துக்கொள்ளும் வகையில் வலுப்படுத்தப்படுகின்றவர்கள். இனப்பெருக்க சுகாதார சேவைகளை வழங்குவதில் இலங்கை முன்னேற்றக்கண்டுள்ள வேளையிலும், சர்வதேச தரம் மற்றும் தராதரங்களுக்கு ஏற்ப கல்வித் துறையில் சில மேம்பாடுகள் வேண்டப்படுகின்றன.

### ஏன் CRHE? ஏன் பாடசாலை மற்றும் பல்கலைக்கழகங்களில்?

- பிழையான தகவல்களைக் குறைத்தலும் சரியான அறிவை மேம்படுத்தலும்
- விளக்கமளித்தலும், சாதகமான பெறுமானங்கள் மற்றும் உள்பாங்கை வலுப்படுத்தலும்
- அறிவுபூர்வமான தீர்மானமெடுத்தலுக்கு வேண்டிய திறன்களை மேம்படுத்தலும் அதற்கமைய செயற்படலும்
- சகாக்களினதும் சமூக மரபுகள் பற்றியதுமான நோக்கை விருத்திசெய்தல்
- பெற்றோர்கள் மற்றும் ஏனைய நம்பகத்தன்மைமிக்க பங்காளர்களுடனான கலந்துரையாடலை அதிகரித்தல்

## இலங்கை அரசுடனான கூட்டிணைவில் UNFPA இன் முன்னெடுப்புக்கள்

1969 இல் இலங்கையில் ஐக்கிய நாடுகள் சனத்தொகை நிதியம் நிறுவப்பட்டதிலிருந்து, ஆண்கள், பெண்கள் மற்றும் இளையோர்கள் ஆரோக்கியமான வாழ்வைப் பெறுவதில் UNFPAயானது CRHE மற்றும் அதன் சேவைகள் கிடைக்கப்பெறுவதை உறுதிசெய்வதில் இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து சேவையாற்றிவருகின்றது.

UNFPA அதன் முன்னோடி நடவடிக்கையாக CRHE இன் முக்கியத்துவத்தை முறைசார் அரசு பாடசாலை முறைமைக்கு உள்ளேயும் வெளியேயும் வெளிக்காட்டிவருகின்றது.

### CRHE தொடர்பான அரசுடனான UNFPAயின் முன்னெடுப்புக்கள் - 2015/2016;

- கல்வி அமைச்சுடன் இணைந்து ஆசிரியர்கள் மற்றும் பயிற்றுவிப்பாளர்களுக்கான SRH TOT நிகழ்ச்சித்திட்டம்
- தேசிய இளையோர் சுகாதார ஆய்வை மேற்கொள்ள சுகாதார அமைச்சுக்கு உதவி வழங்கியது.
- தொழில்நுட்ப மற்றும் தொழில் பயிற்சித் துறைசார் இளையோர்களுக்கான SRH மதிப்பீட்டு ஆய்வு நடவடிக்கைகளுக்கு திறன்கள் மேம்பாடு மற்றும் தொழில் பயிற்சி அமைச்சுக்கு உதவி வழங்கியுள்ளது.
- திறன்கள் மேம்பாடு மற்றும் தொழில் பயிற்சி அமைச்சுடன் இணைந்து தொழில் பயிற்சி நிலையங்களுக்கான SRH புதிய பாடத்திட்ட அபிவிருத்தி.
- மாகாண இளையோர் கொள்கை பரிந்துரைகளில் CRHE உள்ளடக்கப்படல்

### UNFPA இன் ஏனைய முன்னெடுப்புக்கள்

- ABLE App – இளையோர்களுக்கான பாலியல் மற்றும் இனப்பெருக்க சுகாதார உரிமைகள் பற்றிய தகவல் அடங்கிய Mobile app.
- 100 குரல்கள் பிச்சாரம் – GBV பற்றிய அறிவுடன் இளையோர்களை அறிவூட்டும் இளையோர் பற்கேற்பு நிகழ்ச்சித்திட்டம்.
- YPEERS உடன் இணைந்து செவிப்புலனற்றவர்களுக்கான அடையாள மொழியுடனான சொல் அகராதியை உருவாக்குவதற்கான உதவி
- YPEERS உடன் இணைந்து SRHR கலைச்சொல் வழிகாட்டியை தயாரிப்பதற்கான உதவி

பாடசாலை பாடத் திட்டத்துக்கு மேலதிகமாக, சமூக அடிப்படையிலான நிகழ்ச்சித் திட்டங்கள், பாடசாலையை மையமாகாகக் கொண்ட வெளிக்களப் பணிகள் என்பனவற்றின் ஊடாக பருவவயதையடைந்தவர்களது தகவல் தேவை கருதி UNFPA பணியாற்றி வருகின்றது.

## இலங்கையில் இந்த மனித உரிமையை முழு அளவில் அடைவதை நோக்கிய அடுத்தகட்ட நகர்வு

CRHE தொடர்பான ஒழுங்கமைந்ததும், ஒன்றிணைந்ததுமானதொரு அணுகுமுறை இன்றியமையாத அவசர விடயமாகும். அது உரிமை வேண்டப்படுபவர்கள் தொடக்கம் பொறுப்புக் கூறுபவர்களான அபிவிருத்திப் பங்காளர்கள் உள்ளிட்ட சமூகத் தலைவர்கள் மற்றும் கொள்கை வகுப்பாளர்கள் வரையான அனைவரதும் அர்ப்பணிப்பை வேண்டிநிற்கின்றது.

அரசு மற்றும் சமூக அமைப்புக்களின் பாரிய பங்கேற்பின் ஊடாக UNFPA ஆனது பாதிக்கப்பட்ட, குழுக்கள் குறிப்பாக உயர் கருவள வீதத்தைக் கொண்ட புவியியல் பிரதேசங்களில் முழுமையானதும் ஒருங்கிணைக்கப்பட்டதுமான இனப்பெருக்க சுகாதார சேவைகள் நிகழ்ச்சித் திட்டத்தை அமுல்படுத்த உதவுகின்றது. மேலும், UNFPA ஆனது பாடசாலை, பல்கலைக்கழகங்கள் மற்றும் தொழில் பயிற்சி நிலையங்களிலும் அரசின் அனைத்து மட்டங்களிலும் இளையோர்களுக்கான பாலியல் இனப்பெருக்க கல்விச் சேவைகளை கிடைக்கப்பெறுவதிலும், கல்வி மேம்பாட்டிற்கும், பங்காளர் அமைப்புக்கள் மூலம் CRHE யை மேலும் வலுப்படுத்த UNFPA பணியாற்றி வருகின்றது.